26th February 1969]

Facilities for Tourists

* 52. *Q.*—Thiru N. R. THIAGARAJAN : Will the Hon. the Minister for Health and Harijan Welfare be pleased to state—

(*a*) the facilities provided at Kancheepuram for the tourists, for their stay; and

(*b*) whether it is a fact that a direct road will be laid between Kancheepuram and Mahabalipuram?

சுற்றுப் பயணிகளுக்கு வசதிகள்

திரு. என். ஆர். தியாகராஜன் : மாண்புமிகு சுகாதார-அரிசன நல அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) காஞ்சிபுரத்தில் சுற்றுப் பயணிகள் தங்க என்ன வசதி செய்யப்பட்டுள்ளது ?

(இ) காஞ்சிபுரத்திலிருந்து நேராக மகாபலிபுரத்திற்கு நேர் சாலை போடப்படும் என்பது சரியா ?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : (அ) காஞ்சீபுரம் நகர மன்றத்தால் அமைக்கப்பட்ட இரண்டு பயணிகள் விடுதியும், பொதுப்பணித் துறையினால் அமைக்கப்பட்ட ஒரு பயணிகள் விடுதியும், மத்திய அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் அமைக்கப்பட்ட ஒரு நிலையமும் காஞ்சியிலுள்ளன.

(இ) தற்போது அரசிடம் இத்தகைய திட்டம் எதுவும் ஆய்வில் இல்லை.

High Schools for Scheduled Tribes.

* 53 *Q.*—Thiru K. ARIVAZHAGAN (on behalf of Thiru V. Iswarmurti : Will the Hon. the Minister for Health and Harijan Welfare be pleased to state—

(*a*) the number of High Schools for the Scheduled Tribes in Tamil Nadu ; and

(*b*) whether there is any proposal to start a separate College for the students belonging to the Scheduled Tribes ?

ஆதிவாசிகளுக்கென உயர்நிலைப் பள்ளிகள்

திரு. வி. ஈஸ்வரமூர்த்தி: மாண்புமிகு சுகாதார அரிசன நல அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) தமிழகத்தில் ஆதிவாசிகளுக்காக உயர்நிலைப் பள்ளிகள் எத்தனை உள்ளன ?

(இ) ஆதிவாசி மாணவர்களுக்காகத் தனியாகக் கல்லூரி ஏற்படுத்தும் செயற்குறிப்பு ஏதேனும் உண்டா ?

[26th February 1969

மாண்புமிகு திருமதி சத்தியவாணி முத்து : (அ) ஒன்று.

(இ) இல்லை.

திரு. என். ஆர். தியாகராஜன் : தலைவர் அவர்களே, தமிழகத்தில் ஆதிவாசிகள் எனப்படும் நீலகிரியில் உள்ள தோடர்கள் தாங்கள் தான் தமிழகத்திற்கே சொந்தக்காரர்கள், ஆதியில் இங்கே வாழ்ந்தவர்கள் என்று கூறுகிறார்கள். அவர்கள் பேசும் மொழி தமிழில்லை, வேறு மொழி. தமிழுக்குத் தொடர்பில்லாத மொழியைப் பேசுகிறார்கள். அவர்களுக்கு எந்த மொழியில் பள்ளிகளில் பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது ?

மாண்புமிகு திருமதி சத்தியவாணிமுத்து : தமிழ் மொழியில் தான்.

திரு. என். ஆர். தியாகராஜன் : தலைவர் அவர்களே, அவர்கள், தாங்கள் தமிழர்களே அல்ல என்று கூறுகிறார்கள். தமிழ் எங்களுடைய மொழிஅல்ல என்றும் மங்கோலியாவிலிருந்து வந்து எங்களை அடிமைப்படுத்திவிட்டார்கள் என்றும் கூறுகிறார்கள், அந்த தோடர்கள் நாங்கள் தான் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள் என்று சொல்கிறார்கள். எங்களை அடிமைப்படுத்தி எங்கள் மொழியைக் கற்கவிடாமல் செய்து உங்கள் மொழியை எங்கள் மீது சுமத்தியிருக்கிறீர்கள் என்று என்னிடம் கூறியிருக்கிறார்கள். அது அரசுக்குத் தெரியுமா ?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி : அப்படி எதிர்க்கட்சித் தலைவர் அவர்களிடத்தில் கூறியிருந்தால் தோடர் மொழியில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் இருப்பார்களானால் அவர்களைக் கொண்டே தமிழோடு அந்தப் பாடத்தையும் போதிக்கச் செய்வதில் எந்த சிரமமும் இருக்காது.

திரு. என். ஆர். தியாகராஜன் : தோடர்கள் மொழிக்கு வரிவடிவம், லிபி இல்லை. எனவே ஒரு வரிவடிவம் உண்டாக்கி அதன் மூலமாக பள்ளிகளில் கற்பிக்க அரசு முன்வருமா ?

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி : அதிலுள்ள சங்கடங்களையும் நண்பர் அவர்கள் சொல்லியதற்கு நன்றி.

மாண்புமிகு திரு. எம். முத்துசாமி : முதலில் கேள்வி கேட்ட பொழுது தோடர்கள் அத்தனை பேரும் தமிழர்கள் என்று கூறுவதாகக் கூறினார்கள். அடுத்து நாங்கள் தமிழர்களே அல்ல, எங்கள் மொழி தமிழும் அல்ல என்று அவர்கள் சொல்லியதாகச் சொல்கிறார்கள். இதில் எது உண்மை ?

திரு. என். ஆர். தியாகராஜன் : என்னிடம் அவர்கள் கூறியது, தமிழ்நாட்டின் பூர்வக் குடிகள் நாங்கள், எங்களை அடிமைப்படுத்தியது தமிழகர்கள். எங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் பேசிய மொழி தமிழ் அல்ல என்று சொன்னார்கள்.

26th February 1969]

மாண்புமிகு திரு. மு. கருணாநிதி: அதை அங்கத்தினரிடம் அவர்கள் எந்த மொழியில் சொன்னார்கள் ?

திரு. என். ஆர். தியாகராஜன் : இங்கே நாம் கற்றுக் கொடுத்த மொழியில் பேசினார்கள். தாங்கள் பேசிக்கொள்ளும்போது வேறு மொழியில் பேசுகிறார்கள்.

திரு. எம். சங்கரலிங்கம் பிள்ளை : இந்த ஆதிவாசிகள் பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள் ? எத்தனை வருஷங்களாக அந்தப் பள்ளி செயல்படுகிறது ?

மாண்புமிகு திருமதி சத்தியவாணி முத்து: சேலம் மாவட்டத்தில் வளவந்தநாடு என்ற இடத்தில் ஒரு உயர்தரப் பள்ளி இருக்கிறது. அதில் 743 மாணவர்களும் 65 மாணவிகளும் படிக்கிறார்கள். எப்போது துவக்கப்பட்டது என்ற தகவல் இல்லை.

City Compensatory Allowance for T.V.S. High School Teachers

* 54. Q.—THIRU G. KRISHNAMOORTHY (on behalf of THIRU M. Rajah Iyer) : Will the Hon. the Minister for Education and Industries be pleased to state—

(a) whether the teachers of the T.V.S. High School, Madurai are denied the grant of City Compensatory Allowance; and

(b) if so, the details thereof?

டி.வி.எஸ். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நகர ஈட்டுப்படி

திரு. எம். ராஜா அய்யர்: மாண்புமிகு கல்வி-தொழில் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாக்களுக்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

(அ) மதுரையிலுள்ள டி.வி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலுள்ள ஆசிரியர்களுக்கு நகர ஈட்டுப்படி மறுக்கப்பட்டதா ?

(இ) ஆம் எனில், அதன் விவரமென்ன ?

மாண்புமிகு திரு. எஸ். மாதவன் : (அ) & (இ) ஆம். இந்த பள்ளி மதுரை நகர எல்லைக்குள் அமையாததால்.

Craft Instructors with Vidwan Qualification.

* 55 Q.—THIRU G. KRISHNAMOORTHY : Will the Hon. the Minister for Education and Industries be pleased to state whether Craft Instructors in Government Secondary Schools, acquiring Vidwan qualification in Tamil, are eligible for being posted as Tamil Pandits on identical scales of pay?

வித்வான் பட்டம் பெற்ற கைத்தொழில் ஆசிரியர்கள்

திரு. ஜி. கிருஷ்ணமூர்த்தி : மாண்புமிகு கல்வி-தொழில் அமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட வினாவிற்குப் பதிலளிக்க வேண்டுகிறேன்—

அரசாங்க உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள கைத்தொழில் ஆசிரியர்கள் தமிழில் வித்வான் பட்டம் பெற்றவராக இருந்தால்